

புத்தகப் பற்று வாழ்க்கைக்கு ஓர் அருங்கொடை

- * தயாராகு! நீயும் குழந்தையும் இன்ப சுகம் அனுபவிக்கத்தக்க வசதியான, அமைதியான இடத்தையும் புத்தகம், இசை அல்லது பாடலையும் தேர்ந்தெடு.
- * குழந்தைகள் உனது குரல் ஒலியை கேட்பதில் மகிழ்ச்சியடைவர், எனவே உனது குரலை அவர்கள் கேட்கக்கூடியதாகத் தொலைக்காட்சியை அல்லது வானொலியை நிறுத்திவிடு.
- * ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகத்தைப் பகிர்ந்து கொள்ள வழமைப்படுத்தி முயற்சி.
- * படங்களைச் சுட்டிக்காட்டி, அதில் உனது குழந்தை அறிந்தவற்றைப்பற்றி குழந்தையுடன் பேசு.
- * உனது குழந்தை புத்தகங்களைப்பற்றி விரைவில் அறிந்து கொள்ளும் - முதல்பக்கத்தில் ஆரம்பித்து பக்கங்களை புரட்டி கதையைத் தொடர்ந்து பார்த்தவாறே இருக்கும். அவர்கள் விரைவில் பக்கங்களை புரட்டிக் கதைக்க முனைவர்.
- * கதையில் உள்ள சரியான சொல்லைப்பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை, நீ நல்ல வாசிப்பாளர் அல்ல என்று உணர்ந்தாலும் உனது குரலும் நெருக்கமும்தான் கருதப்பட வேண்டியன. எனவே கவலைப்படத் தேவையில்லை.
- * விநோதமான குரல்களையும் ஒலிகளையும் பாவனை செய்து வேடிக்கை காட்ட முனையவும், கிச்சுக்கிச்சு செய்வதை குழந்தைகள் விரும்புவதுடன் இசைக்கமைய அல்லது கதைக்கமைய துள்ளுவர்.
- * ஒரே கதையை திரும்பத்திரும்பக் கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவர். அடுத்து என்ன வரும் என்பதை நினைவில் வைத்திருக்க இது உதவும்.
- * நினைவில் இருக்கட்டும், புத்தகங்கள் படுக்கை நேரத்திற்கு மாத்திரமன்று, எனவே பொருள் வாங்கும் போதோ அல்லது வாகனத்தில் பயணம் செய்யும் போதோ புத்தகம் ஒன்றை கையில் எடுத்துச் செல்லவும்.